

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறிய இறைவாக்குறுதியை ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவாக கொண்டாட அழைக்கப்பட்டிருக்கும் இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

தந்தையின் திருவுளப்படி இம்மண்ணக உயிர்களை மீட்டெடுக்க தனது இன்னுயிரைக் கையளித்து, கடமையை நிறைவேற்றிய பின் தனது விண்ணகப் பயணத்தைத் தொடங்கினார் இறைமைந்தன் இயேசு. இயேசுவின் விண்ணேற்றம் மண்ணுலகில் வெறுமையையும், சற்று ஏமாற்றத்தையும் தந்ததாகவே சீடர்கள் எண்ணினார்கள். எனினும் தூய ஆவியாரை துணையாளராக அனுப்பி அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தினார். “இயேசு உடனிருக்கிறார்” என்ற ஆழமான நம்பிக்கையே சீடர்களை கடல் கடந்து நற்செய்தியை துணிவுடன் அறிவிக்கத் தூண்டியது.

இன்றைய முதல் வாசகத்தில், “விண்ணேற்றம் அடைந்த இயேசு மீண்டும் வருவார்” என்று காண்கிறோம். நாம் நடைபோடும் வாழ்க்கைப் பாதையில் இயேசுவை பல்வேறு சூழ்நிலைகளில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அவரை உணர்கின்றோமா? என்றால் கேள்விக்குறிதான் பல நேரங்களில் விடையாகிறது.

உயிரை உருவாக்கும் கருவறை முதல் உயிரற்ற உடலை உள்வாங்கும் கல்லறை வரை உன்னதம் மறந்து விலையாக்கப்படும்போது மண்ணகம் இறங்க இயேசு மௌனிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் கிறிஸ்துவை ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர் அனைவருக்கும் மேலாக உயர்த்தினார் என்று எபேசியர் திருமுகத்தில் காண்கிறோம். அனைத்திலும் இறைவனையே முதன்மைப்படுத்த வேண்டும் என்று உணர்த்தப்பட்டிருக்கிறோம்.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்”

என்கிறார் வள்ளுவர். நீதி தவறாமல் காப்பாற்றும் அரசன் குடிமக்கள் மனதில் தெய்வமாகக் கருதப்படுவான் என்பதே இதன் பொருள்.

இன்றைய சூழலில் முறையின்றி ஆட்சி செய்து, மக்களை மடியச் செய்யும் திட்டங்களைச் செயல்படுத்தி, இறைவனின் ஆசீரான இயற்கையைச் சிதைத்து, நான்தான் எல்லாம் என்பதெல்லாம் போய் நானே இறைவன் எனக் கொக்கரிக்கும் கயவர்களே தலைவர்களாகும் போது நாட்டின் வாழ்வும் வளமும் மெய்யங்கடவுளின் கரத்திலே உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் “இதோ உலகம் முடிவு வரை நான் உங்களோடு இருக்கிறேன்” என்று இயேசு நம்மை அரவணைத்து ஆசியளிக்கிறார். நமது வாழ்வு பிறருக்கு முன்மாதிரியானால்தான் நாம் நடக்கும் வாழ்க்கைப்பாதை நற்செய்தியாகும். சொற்களால் நற்செய்தியை பறைசாற்றுதலினும் நமது செயல்களால் பறைசாற்றுவோம்; இறை விசுவாசத்தை பெறுவோம்; பிறரில் விதைப்போம்; ஆன்மாக்களை அறுவடை செய்வோம் என்ற நம்பிக்கையோடு இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றிட அழைத்தவரே!

நற்செய்திப் பணியை செய்ய நீர் அழைத்த திருச்சபை பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களின் பணிகளில் உடனிருந்து வழிநடத்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. விண்ணுலக அரசரே எம் இறைவா!

விண்ணேற்பு விழாவைக் கொண்டாடும் நாங்கள் மண்ணக பற்றுக்களை விட்டு விலகி, தூய்மையான அன்பு வாழ்வைத் தேர்ந்து கொள்ள தூய ஆவியின் துணை வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. உமது கட்டளைகளை கடைப்பிடிக்க அழைத்தவரே! இவ்வுலக இன்பங்களில் மூழ்கி, நவீன அறிவியலால் நேரத்தை வீணடித்து, உம்மைத் தேடாமல் வாழும்

இளைய சமுதாயத்தை நெறிப்படுத்தி நல்ல எதிர்காலத்தை தந்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. விண்ணக வரங்களால் மண்ணகத்தை நிரப்புபவரே!

எங்கள் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதியும். குடும்பங்களில் அமைதி, சந்தோசம் நிறைந்திருக்கவும், தேவையான மழை பொழிந்து விவசாயம் சிறக்கவும், படிக்கும் பிள்ளைகள் சிறந்த ஞானம் பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் பெற்றுக்கொள்ளவும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., amirsundar@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com